

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)

Name of the Test:

The Jail Test Part - I (a) Bharatiya Nyaya Sanhita, 2023 (Without Books)

107

Maximum Time: 2.30 Hour

Maximum Marks: 100

IMPORTANT INSTRUCTIONS

OBJECTIVE TYPE

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 100 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 100 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
 2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
 - 3 In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
 4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின், தூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
 5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
- a)** One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
- b)** Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Under Section 2(19) of BNS “Man” denotes a male human being of
பா.நி.ச பிரிவு எண் 2(19) ஆடவன் எனும் சொல் யாரை குறிக்கிறது
- (A) 16 years
16 வயது
(C) 21 years
21 வயது
- (B) 18 years
18 வயது
 (D) Any age
எல்லா வயதும்
2. Which of the following is not a Public Servant
இதில் யார் பொது ஊழியர் அல்ல ?
- (A) Municipal Commissioner
நகராட்சி ஆணையர்
(C) M.L.A.
எம்.எல்.ஏ
- (B) Member of Parliament
பாராஞ்சுமன்ற உறுப்பினர்
 (D) Examiner of University
பல்கலைக்கழக தேர்வாணையர்
3. The BNS 2023 came into enforcement on
பாரதிய நியாய சன்ஹிதா நடைமுறைக்கு வந்த நாள்
- (A) July 1, 2024
ஜூலை 1, 2024
 (C) December 25, 2023
டிசம்பர் 25, 2023
- (B) June 1, 2024
ஜூன் 1, 2024
(D) December 20, 2023
டிசம்பர் 20, 2023
4. Identify the punishment which is not prescribed under the category of punishments
in the BNS
கீழ்க்குறிப்பிட்ட தண்டனைகளில் எது பாரதிய நியாய சன்ஹிதாவில் குறிப்பிடப்படவில்லை ?
- (A) Death sentence
மரண தண்டனை
(B) Imprisonment of life
ஆயுள் தண்டனை
- (C) Simple imprisonment with hard and labour
கடுமையான வேலையுடன் மெய்காவல் தண்டனை
- (D) Forfeiture of property
சொத்தின் தண்ட இழப்பு

5. Valuable security is defined in

மதிப்பாவணம் என்பது கீழ்க்கண்டவற்றுள் எதில் விளக்கப்பட்டுள்ளது?

- (A) BNSS
பா.நா.ச.ச
- (C) BSA
பா.சா.அ

- (B) Civil Procedure Code
உரிமையியல் சட்டம்
- (D) BNS
பா.நி.ச

6. What is not movable property under section 2(21) BNS?

பா.நி.ச. 2(21)-ன் படி, எது அசையும் சொத்து அல்ல?

- (A) Clock
கடிகாரம்
- (C) Tree
மரம்

- (B) Cheque
கார்சோலை
- (D) Fish in a tank
தொட்டியில் இருக்கும் மீன்

7. What punishment may be awarded to the person whose act is covered under general exceptions?

பா.நி.ச வில் பொது விலக்குகளின் கீழ், குற்ற சம்பவம் நடந்தால் அதற்கு வழங்கப்படுகிறது.

- (A) No punishment
தண்டனை இல்லை
- (C) One fourth of the punishment
நான்கில் ஒரு பங்கு தண்டனை

- (B) Half of the punishment
பாதி தண்டனை
- (D) Discretion of the court
நீதிமன்ற முடிவின் படி

8. Which of the following sentence can the court of sessions pass?

கீழ்க்கண்டவற்றுள் எந்த தண்டனையை அமர்வு நீதிமன்றம் வழங்கலாம்?

- (A) Death sentence
மரண தண்டனை
- (B) Rigorous imprisonment
கடுங்காவல் தண்டனை
- (C) Simple imprisonment
மெய்க்காவல் தண்டனை
- (D) Any sentence authorized by law but Death Sentence must be confirmed by the High Court
எல்லா வகையான தண்டனை மற்றும் மரண தண்டனை மட்டும் உயர்நீதிமன்ற உறுதியின்படி.

9. The right of private defence of body extends to the causing of death if there is உடலை பொருத்து தற்காப்பு உரிமையானது உடலை தற்காத்து கொள்ளும் உரிமை மரணம் விளைவிக்கும் அளவுக்கு எப்போது நீடிக்கிறது?

- (A) Apprehension of death
மரணத்தை ஏற்படுத்தும் என்கிற நியாயமான அச்சம்
- (B) Apprehension of grievous hurt
கொடுங்காயத்தை ஏற்படுத்தும் என்கிற நியாயமான அச்சம்
- (C) Intention of committing rape
வன்புணர்ச்சி செய்யும் உட்கருத்துடன் தாக்குதல்
- (D) All the above
மேற்கண்ட அனைத்தும்

10. Whether BNS 2023, applies to an offence committed by a citizen of India outside India?

இரு இந்திய குடிமகன், இந்திய எல்லைக்கு அப்பால் செய்யும் தவறு பா.நி.ச வின் கீழ் வருமா?

- (A) Yes
ஆம்
- (B) No
இல்லை
- (C) If the offence is associated and has nexus with another offence committed in India
வெளிநாட்டில் நடந்த குற்றத்திற்கும், இந்தியாவில் நடந்த குற்றத்திற்கும் தொடர்பு இருக்க வேண்டும்
- (D) Only if there is a mutual treaty between India and the country in which the offence was committed
இந்தியாவிற்கும் குற்றம் நடந்த நாட்டிற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்க வேண்டும்

11. In context to the BNS 2023 'India' means

பாரதிய நியாய சன்ஹிதாவின் படி, இந்தியா எனும் சொல் எதைக் குறிக்கிறது.

- (A) Union of states
மாநிலங்களின் ஒன்றியம்
- (B) Confederation of states
மாநிலங்களின் கூட்டமைப்பு
- (C) The territory of India
இந்தியாவின் எல்லை
- (D) 'Bharat' only
பாரத்

12. Acts against which the right of private defence is not available have been laid down in section _____ of the BNS.

பா.நி.ச எந்த பிரிவின் கீழ் எந்த செய்கையை பொருத்து தற்காப்பு இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது?

- | | |
|---|-----------------------------|
| (A) Section 39
பிரிவு 39 | (B) Section 38
பிரிவு 38 |
| <input checked="" type="checkbox"/> (C) Section 37
பிரிவு 37 | (D) Section 36
பிரிவு 36 |

13. 'Wrongful gain' means

'சட்ட விரோதமான ஆதாயம்' என்பதன் பொருள்

- | | |
|--|---|
| (A) Gain by lawful means of property which the person gaining is not entitled
சட்டப்படியான சொத்தின் அடிப்படையில் பெறப்பட்ட ஆதாயம் என்றாலும் ஆதாயம் பெற்ற நபருக்கு அந்த சொத்தில் பாத்தியமில்லை | (B) Gain by unlawful means of property which the person, gaining is not entitled
சட்டவிரோதமான முறையில் சொத்தில் ஆதாயம் அடைதலும், அந்த சொத்தில் பாத்தியமில்லாதவர் ஆதாயம் அடைதலும் |
| (C) Gain by unlawful means of property which the gaining is entitled
சட்டவிரோதமான முறையில் சொத்தில் ஆதாயம் அடைந்தாலும், எவ்வாறு ஆதாயம் அடைந்தவருக்கு அந்த சொத்தில் பாத்தியம் இருக்கிறது. | (D) All the above
மேற்கூறிய அனைத்தும் |

14. Under section 2(6) of BNS, death denotes

பா.நி.ச பிரிவு 2(6)-ன் கீழ் 'இறப்பு' என்பது பின்வருவனவற்றுள் ஒன்றைக் குறிக்கிறது.

- | | |
|--|--|
| <input checked="" type="checkbox"/> (A) Death of a human being
ஒரு மனிதனது இறப்பு | |
| (B) Death of an animal
ஒரு விலங்கின் இறப்பு | |
| (C) Death of a human being and of an animal both
ஒரு மனிதனது இறப்பு மற்றும் விலங்கின் இறப்பு | |
| (D) Death of either human being or an animal
ஒரு மனிதனது இறப்போ அல்லது ஒரு விலங்கின் இறப்போ ஏதேனும் ஒன்று | |

15. How many types of punishments have been prescribed under the BNS
 பாரதிய நியாய சன்ஹிதாவில் எத்தனை வகையான 'தண்டனை' வகுத்தமைக்கப்பட்டுள்ளன.
- | | |
|--|--------------------|
| (A) Three
மூன்று | (B) Five
ஐந்து |
| <input checked="" type="checkbox"/> (C) Six
ஆறு | (D) Four
நான்கு |
16. Sentence of imprisonment for non-payment of fine under section 8 of BNS
 பா.நி.ச பிரிவு 8-ன் கீழ், அபராதம் கட்டாததற்கான சிறை தண்டனை என்பது
- (A) Shall be excess of any other imprisonment to which an offender has been sentenced
 குற்றவாளிக்கு அவரது குற்றச்செயலுக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனையை விட அதிகமாக இருக்க வேண்டும்.
- (B) Has to be wholly simple
 முழுவதும் வெறுங்காவல் தண்டனையாக இருக்க வேண்டும்
- (C) Can be partly rigorous and partly simple
 பகுதியாக கடுங்காவலும் மற்றும் பகுதியாக வெறுங்காவலாகவும் இருக்க வேண்டும்
- (D) Both (B) or (C)
 (B) அல்லது (C) ஆகிய இரண்டும்
17. Under section 8(3) of BNS sentence of imprisonment for non-payment of fine shall be limited to
 பா.நி.ச பிரிவு 8 (3)-ன் கீழ் அபராதத் தொகையை செலுத்தாதற்கு வழங்கப்படும் சிறை தண்டனை என்பது
- (A) One-third of the maximum term of imprisonment fixed for the offence
 குற்றத்திற்காக வழங்கப்பட்ட சிறை தண்டனையின் அதிகப்பட்ச காலத்தைப் போல மூன்றில் ஒரு பங்காக வரையறுக்கப்பட வேண்டும்.
- (B) One-fourth of the maximum term of imprisonment fixed for the offence
 குற்றத்திற்காக வழங்கப்பட்ட சிறை தண்டனையின் அதிகப்பட்ச காலத்தைப் போல நான்கில் ஒரு பங்காக வரையறுக்கப்பட வேண்டும்
- (C) One-half of the maximum term of imprisonment fixed for the offence
 குற்றத்திற்காக வழங்கப்படும் சிறை தண்டனையின் அதிகப்பட்ச காலத்தைப் போல அரைப் பங்காக வரையறுக்கப்பட வேண்டும்
- (D) Equal to the maximum term of imprisonment fixed for the offence
 குற்றத்திற்காக வழங்கப்படும் சிறை தண்டனையின் அதிகப்பட்ச காலத்திற்கு சமமாக வரையறுக்கப்பட வேண்டும்

18. 'Dishonestly' has been defined as doing anything with intention to cause wrongful gain to one person and wrongful loss to another, under

பின்வரும் பா.நி.ச பிரிவு ஒன்றில் 'நேர்மமையற்ற வழியில் என்பதற்கு' ஒருவருக்கு சட்ட விரோதமான ஆதாயத்தையோ அல்லது மற்றவருக்கு சட்டவிரோதமான இழப்பையோ விளைவிக்கும் உட்கருத்துடன் எதையேனும் செய்கிற எவரும், அதை 'நேர்மமையற்ற வழியில் செய்வதாக சொல்லப்படுவார்' என்று வரையறை கொடுக்கப்பட்டுள்ளது.

- (A) Section 2(8) of BNS
பிரிவு 2 (8)
- (C) Section 2(7) of BNS
பிரிவு 2 (7)
- (B) Section 2(11) of BNS
பிரிவு 2 (11)
- (D) Section 2(25) of BNS
பிரிவு 2 (25)

19. To establish Section 3(5) of BNS

பா.நி.ச பிரிவு 3(5) ஜ நிறுவுதல் செய்வதற்கு

- (A) Common intention be proved but not overt act be proved

பொதுவான உட்கருத்து இருக்கிறது என்பதை மெய்ப்பித்தல் வேண்டும். ஆனால், வெளிப்படையாக புலப்படும் செயலை மெய்ப்பிக்க வேண்டியதில்லை

- (B) Common intention and overt act both be proved

பொதுவான உட்கருத்தும் வெளிப்படையாக புலப்படும் செயலும் மெய்ப்பிக்க வேண்டும்

- (C) Common intention need not be proved but overt act be proved

பொதுவான உட்கருத்து இருக்கிறது என்று மெய்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், வெளிப்படையாக புலப்படும் செயல் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்க வேண்டும்

- (D) All the above
மேற்கண்ட அனைத்தும்

20. 'Fraudulently' has been defined as doing anything with intent to defraud

பின்வரும் பா.நி.ச ஒன்றில் 'மோசிடியாக' என்பதற்கு 'மோசம்' செய்யும் உட்கருத்துடன் ஒரு செயலை ஒருவர் செய்தால் அவர், அந்த செயலை மோசிடியா செய்வதாக சொல்லப்படுவார் என்று வரையறை கொடுக்கப்பட்டுள்ளது.

- (A) Section 2(27) BNS
பிரிவு 2 (27)
- (C) Section 2(7) BNS
பிரிவு 2 (7)
- (B) Section 2(9) BNS
பிரிவு 2 (9)
- (D) Section 2(18) BNS
பிரிவு 2 (18)

21. What does "Harbouring" denote?

'ஹார்பரிங்' எதைக் குறிக்கிறது ?

(A) Supply of Arms and Ammunition

ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்கல்

(B) Supply of vehicles

வாகனங்கள் வழங்கல்

(C) Supply of food

உணவு வழங்கல்

(D) All of the above

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும்

22. 'Voluntarily' has been defined as an effect caused by means whereby a person intended to cause it or by means, at the time of employing those means, know or had reason to believe to be likely to cause it under

'தன்னிச்சையாக' என்பது பின்வருமாறு எந்த பா.நி.ச. பிரிவு ஒன்றில் வரையறுக்கப்பட்டுள்ளது 'காரியம் ஒன்றை கருதி' செய்தல் அல்லது அக்காரியம் குறித்த வழியால் விளையும் என்பதை தெரிந்தோ, காரணத்துடன் நம்பியோ அவ்வழியில் அதைச் செய்தல் 'தன்னிச்சையாக' செய்தல் எனப்படும்.

(A) Section 2(33) BNS

பிரிவு 2 (33)

(B) Section 2(28) BNS

பிரிவு 2 (28)

(C) Section 2(13) BNS

பிரிவு 2 (13)

(D) Section 2(36) BNS

பிரிவு 2 (36)

23. Under section 2(17) of BNS, 'life' denotes

பா.நி.ச பிரிவு 2 (17) ன் கீழ் 'வாழ்வு' என்பது பின்வருவனவற்றுள் ஒன்றைக் குறிக்கிறது.

(A) Life of human being

ஒரு மனிதனது வாழ்வு

(B) Life of an animal

ஒரு விலங்கின் வாழ்வு

(C) Life of human being and of an animal both

ஒரு மனிதனது மற்றும் விலங்கின் வாழ்வு

(D) Life of either human being or animal

ஒரு மனிதனது அல்லது ஒரு விலங்கின் வாழ்வு. இதில் ஏதேனும் ஒன்று

24. Illegal signifies

‘சட்டத்திற்கு மாறான’ என்பது பின்வருவனவற்றுள் ஒன்றைக் குறிக்கிறது.

- (A) Everything which is an offence

எவையெல்லாம் குற்றச்செயலோ அவைகள் அனைத்தையும்

- (B) Everything which is prohibited by law

சட்டத்தால் தடைசெய்யப்பட்ட அனைத்தையும்

- (C) Everything which furnishes ground for civil action

உரிமையியல் சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு காரணமாக இருக்கும் அனைத்தையும்

- (D) All the above

மேற்கண்ட அனைத்தையும்

25. Animal denotes

‘விலங்கு’ என்கின்ற வார்த்தை பின்வரும் ஒன்றைக் குறிக்கிறது.

- (A) Any living creature including human being

மனிதன் உட்பட உயிர்வாழும் அனைத்தையும் குறிக்கிறது

- (B) Any living creature including other than a human being

மனிதனை தவிர உயிர்வாழும் அனைத்தையும் குறிக்கிறது

- (C) Any creature – live or dead

உயிரோடோ அல்லது இறந்தோ இருக்கும் அனைத்து படைப்புகளையும் குறிக்கிறது

- (D) Either (A) or (C)

(A) அல்லது (C) ஏதேனும் ஒன்று சரியானது

26. Under Section 7 of BNS, in certain cases of imprisonment, the sentence of imprisonment

பா.நி.ச பிரிவு 7 கீழ், சில குறிப்பிட்ட வழக்குகளுக்கு சிறைத்தண்டனை என்பது

- (A) Has to be wholly rigorous

முழுவதும் கடுங்காவல் தண்டனையாக இருக்க வேண்டும்

- (B) Has to be wholly simple

முழுவதும் வெறுங்காவல் தண்டனையாக இருக்க வேண்டும்

- (C) Can be partly rigorous and partly simple

பகுதியாக கடுங்காவலும் மற்றும் பகுதியாக வெறுங்காவலாகவும் இருக்க வேண்டும்

- (D) Either (A) or (B)

(A) அல்லது (B) ஏதேனும் ஒன்று

27. In case of an offence punishable with fine only, imprisonment for non-payment of fine

ஒரு குற்ற வழக்கில் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு அது செலுத்தப்படவில்லையனில் அதற்கான தண்டனை

- (A) Has to be rigorous

கடுமையாக இருக்க வேண்டும்

- (B) Has to be simple

எளிதாக இருக்க வேண்டும்

- (C) Can be rigorous or simple

கடுமையாகவோ அல்லது எளிதாகவோ இருக்கலாம்

- (D) Can be partly rigorous and partly simple

பாதி கடுமையாகவும் பாதி எளிதாகவும் இருக்க வேண்டும்

28. Section 8 of BNS provides for

பா.நி.ச பிரிவு 8 பின்வருவனவற்றுள் ஒன்றுக்கு வகையம் செய்கிறது

- (A) Nature and maximum limit of imprisonment for non-payment of fine

அபராதம் கட்ட தவறுதலுக்குரிய சிறை தண்டனையின் இயல்பு மற்றும் அதிகப்படச் சூரிய வரம்பு

- (B) Nature and minimum limit of imprisonment for non-payment of fine

அபராதம் கட்ட தவறுதலுக்குரிய சிறை தண்டனையின் இயல்பு மற்றும் குறைந்தபடச் சூரிய வரம்பு

- (C) Nature but does not prescribe any limit of imprisonment for non-payment of fine

அபராதம் கட்ட தவறுதலுக்குரிய சிறை தண்டனையின் இயல்பை மட்டுமே குறிக்கிறது ஆனால், அதற்குரிய வரம்பை வரையறுக்கவில்லை

- (D) Limit of imprisonment for non-payment of fine does not prescribe the nature of imprisonment

அபராதம் கட்ட தவறினால் அதற்குரிய சிறை தண்டனையின் வரம்பை மட்டுமே குறித்து வகையம் செய்கிறது. ஆனால், அந்த சிறை தண்டனையின் இயல்பை வரையறுக்கவில்லை

29. Imprisonment for non-payment of fine shall terminate
 அபராதம் கட்ட தவறியமைக்காக அளிக்கப்பட்ட சிறை தண்டனை பின்வரும் நேர்வில் முடிவடைந்துவிடும்
- (A) On payment of fine
 அபராதத்தை கட்டும் போது
- (B) On expiry of the term of imprisonment for non-payment
 அபராதத்தை கட்டாத்தால் அளிக்கப்பட்ட சிறை தண்டனை முடிவடைந்த பிறகு
- (C) Both (A) and (B)
 (A) மற்றும் (B) ஆகிய இரண்டும் சரியானது
- (D) Neither (A) nor (B)
 (A) வும் அல்ல மற்றும் (B) வும் அல்ல
30. Section 11 of BNS provides for the maximum limit of solitary confinement to be
 பா.நி.ச. பிரிவு 11 குற்றவாளியை தனித்து சிறையில் அதிகப்பட்ச அளவு அடைத்து வைக்க வகையம் செய்கிறது. இதன் கால அளவு
- (A) One year
 ஒரு வருடம்
- (C) Three months
 மூன்று மாதங்கள்
- (B) Two years
 இரண்டு வருடங்கள்
- (D) Six months
 ஆறு மாதங்கள்
31. In case of imprisonment for non-payment of fine, if part of the fine is paid, such sentence
 ஒரு அபராதம் கட்டத்தவறி சிறை தண்டனை விதிக்கப்பட்ட நேர்வில் பகுதி அபராதம் கட்டப்பட்டால், அந்த சிறை தண்டனை
- (A) Shall be reduced Proportionately
 விகிதப்படி குறைக்கப்பட வேண்டும்
- (B) Shall not be reduced in direct proportion to the fine paid
 கட்டப்பட்ட அபராதத் தொகையோடு நேர்விகிதத்தில் குறைக்கப்பட கூடாது
- (C) Shall be reduced but subject to the discretion of the court as to the quantum of reduction
 குறைக்கப்பட வேண்டிய அளவான நீதிமன்றத்தின் தன் விருப்பப்படி குறைக்கப்பட வேண்டும்
- (D) All of the above
 மேற்கண்ட அனைத்தும்

32. Nothing is said to be done or believed to be done in good faith which is done or believed without due care and intention – is the definition of good faith contained in ‘உரிய எச்சரிக்கையும் கவனமும் இன்றி செய்யப்படுகின்ற அல்லது நம்பப்படுகின்ற எதையும் நல்லெண்ணைத்துடன் செய்யப்படுவதாகவோ நம்பப்படுவதாகவோ சொல்லுவதில்லை’ என்பது நல்லெண்ணம் என்பதற்கான வரையறையாக பின்வரும் பா.நி.ச பிரிவ ஒன்றில் தரப்பட்டுள்ளது.

- | | |
|---|---------------------------------------|
| (A) Section 2(19) BNS
பிரிவு 2(19) | (B) Section 2(15) BNS
பிரிவு 2(15) |
| <input checked="" type="checkbox"/> (C) Section 2(11) BNS
பிரிவு 2(11) | (D) Section 2(21) BNS
பிரிவு 2(21) |

33. General exceptions are contained in ‘பொது விலக்குகள்’ பின்வரும் பா.நி.ச. அத்தியாயம் ஒன்றில் உள்ளடங்கியுள்ளன.

- | | |
|---|---|
| (A) Chapter II of BNS
பா.நி.ச. அத்தியாயம் II | <input checked="" type="checkbox"/> (B) Chapter III of BNS
பா.நி.ச. அத்தியாயம் III |
| (C) Chapter V of BNS
பா.நி.ச. அத்தியாயம் V | (D) Chapter VI of BNS
பா.நி.ச. அத்தியாயம் VI |

34. If an offender has been sentenced to imprisonment confinement not exceeding six months, the solitary confinement
ஒரு குற்றவாளியை சிறையில் அடைத்து வைக்கப்படும் படி சிறை தண்டனையாக ஆறு மாதத்திற்கு மிகாமல் தீர்ப்புத் தண்டனை வழங்கப்பட்டால், அதில், அவரைத் தனித்து அடைத்து வைக்கும் கால அளவு

- | | |
|--|--|
| (A) Shall not exceed 15 days
15 நாட்களுக்கு மிகக் கூடாது | <input checked="" type="checkbox"/> (B) Shall not exceed one month
ஒரு மாதத்திற்கு மிகக் கூடாது |
| (C) Shall not exceed two months
இரண்டு மாதத்திற்கு மிகக் கூடாது | (D) Shall not exceed 45 days
45 நாட்களுக்கு மிகக் கூடாது |

35. Under Sections 17, of BNS nothing is an offence which is done by a person who is justified by law or who by reason of mistake of fact in good faith believes himself to be

பா.நி.ச. பிரிவு 17 ன் கீழ் ஒரு நபர் செய்த செயலை சட்டத்தால் நியாயப்படுத்த இயலும் என்றாலோ அல்லது நல்லெண்ணத்துடன் கூடிய பொருள்மை சார்ந்த தவறு காரணமாக அந்த செயலை பின்வரும் காரணத்துக்காக நம்பினாலோ அது குற்றச்செயலாகாது

(A) Bound by law to do it

அவர், சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டு அச்செயலை செய்ய வேண்டும் நம்பும் போது

(B) Justified by law to do it

அவர், சட்டத்தால் நியாயப்படுத்தப்பட்டு அச்செயலை செய்ய வேண்டும் நம்பும் போது

(C) Bound by morality to do it

நல்லொழுக்கத்தினால் கட்டுப்பட்டு அவர் அச்செயலை செய்ய வேண்டும் நம்பும் போது

(D) All the above

மேற்கண்ட அனைத்தும்

36. If an offender is sentenced to imprisonment for a term exceeding six months but not exceeding one year, the term of solitary confinement

ஒரு குற்றவாளியை சிறையில் அடைத்து வைப்பதற்கு சிறை தண்டனையாக ஆறு மாதத்திற்கு மேலும் மற்றும் ஒரு வருடத்திற்கு உள்ளும் தீர்ப்புத் தண்டனை வழங்கப்பட்டால், அவரைத் தனித்து அடைத்து வைக்கும் கால அளவு

(A) Shall not exceed one month

ஒரு மாதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

(B) Shall not exceed 45 days

45 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

(C) Shall not exceed two months

இரண்டு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

(D) Shall not exceed three months

மூன்று மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

37. Accident as an exception has been dealt with in

பின்வரும் பா.நி.ச. பிரிவு ஒன்றில் 'விபத்து' என்பது பொது விலக்காக கருதப்படுகிறது.

(A) Section 15 of BNS

பிரிவு 15

(B) Section 16 of BNS

16 பிரிவு

(C) Section 18 of BNS

பிரிவு 18

(D) Section 20 of BNS

பிரிவு 20

38. Section 14 and Section 17 of BNS provide the general exception of
பா.நி.ச பிரிவு 14 மற்றும் 17 ஆகியவைகள் பின்வரும் ஒன்றிற்கு பொது விலக்குக்கு வகையம் செய்கின்றன

(A) Mistake of law

சட்டம் சார்ந்த தவறு

(B) Mistake of fact

நிகழ்மை அல்லது பொருண்மை சார்ந்த தவறு

(C) Both mistake of law and fact

நிகழ்மை மற்றும் சட்டம் சார்ந்த தவறு ஆகிய இரண்டும்

(D) Either mistake of law or fact

சட்டம் சார்ந்த தவறு அல்லது நிகழ்மை சார்ந்த தவறு ஏதேனும் ஒன்றுக்கு

39. Section 20 of BNS provides that nothing is an offence which is done by a child under
பா.நி.ச. பிரிவு 20 பின்வரும் குறிப்பிட்ட வயதுடையவர் செய்யும் செயல் எதுவும் குற்றச்செயலாகாது என்று வகையம் செய்துள்ளது.

(A) Eight years of age

எட்டு வயதிற்குள்

(B) Seven years of age

எழு வயதிற்குள்

(C) Nine years of age

ஒன்பது வயதிற்குள்

(D) Ten years of age

பத்து வயதிற்குள்

40. A person is stated to be partially incapax under section 21 BNS, if he is aged

பா.நி.ச. பிரிவு 21 ன் கீழ் பின்வரும் வயதுடைய ஒரு நபருக்கு ஒரு செயலை செய்யும் போது, அதற்கான பின்விளைவை அறியும் பகுதியான மனமுதிர்ச்சி மட்டுமே இருக்கிறது என்று கூறுப்படுகிறது.

(A) Above seven years and under twelve years

எழு வயதுக்கு மேல் மற்றும் 12 வயதுக்குள்

(B) Above seven years and under ten years

எழு வயதுக்கு மேல் மற்றும் 10 வயதுக்குள்

(C) Above seven years and under sixteen years

எழு வயதுக்கு மேல் மற்றும் 16 வயதுக்குள்

(D) Above seven years and under eighteen years

எழு வயதுக்கு மேல் மற்றும் 18 வயதுக்குள்

41. A hangman who hangs the prisoners pursuant to the order of the court is exempt from criminal liability by virtue of
 பின்வரும் பா.நி.ச. பிரிவு ஒன்றில் நீதிமன்ற உத்தரவின் படி தூக்குத்தண்டனைக்கு தாக்கிடுபவருக்கு குற்றச்செயல் புரிந்தமையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
- (A) Section 15 of BNS
 பிரிவு 15
- (C) Section 18 of BNS
 பிரிவு 18
- (B) Section 16 of BNS
 பிரிவு 16
- (D) Section 20 of BNS
 பிரிவு 20
42. Section 22 of BNS provides for
 பா.நி.ச. பிரிவு 22 பின்வரும் ஒன்றுக்கு வகையம் செய்கிறது.
- (A) Medical insanity
 மருத்துவ ரீதியான புத்திசவாதீனம் இன்மை
- (B) Legal insanity
 சட்ட ரீதியான புத்திசவாதீனம் இன்மை
- (C) Moral insanity
 நல்லொழுக்கம் சார்ந்த புத்திசவாதீனம் இன்மை
- (D) Unsoundness of mind of any kind
 எந்த வகையான புத்திசவாதீனம் இன்மைக்கும்
43. Intoxication as defence is contained in
 ‘குடிபோதையின் காரணமாக’ என்னும் மறுப்புரை வாதம் பின்வரும் பா.நி.ச. பிரிவு ஒன்றில் உள்ளடங்கியுள்ளது
- (A) Section 23 of BNS
 பிரிவு 23
- (C) Section 25 of BNS
 பிரிவு 25
- (B) Section 24 of BNS
 பிரிவு 24
- (D) Both (A) and (B)
 (A) மற்றும் (B) சரியானவை
44. The defence of ‘consent’ applies to
 ‘சம்மதும்’ என்னும் மறுப்புரை வாதம் பின்வரும் ஒரு நேரவுக்கு பொருந்துகிறது.
- (A) Private wrongs
 தனிப்பட்ட தீங்குகளுக்கு
- (C) Both (A) and (B)
 (A) மற்றும் (B) ஆகிய இரண்டும்
- (B) Public wrongs
 பொதுமையான தீங்குகளுக்கு
- (D) Neither (A) nor (B)
 (A) வும் அல்ல மற்றும் (B) வும் அல்ல

45. Which section deals with 'Act not intended to cause death, done by consent in good faith for person's benefit'?

இந்திய தண்டனை சட்டத்தில் எந்த பிரிவு 'மரணம் விளைவிக்க உட்கருத்து கொள்ளாமல் ஒருவரது நலனுக்காக நல்லெண்ணத்தோடு சம்மதத்துடன் செய்யப்படும் செய்கை' குறித்து விளக்குகிறது?

- (A) Section 26 of BNS
பிரிவு 26
- (B) Section 28 of BNS
பிரிவு 28
- (C) Section 31 of BNS
பிரிவு 31
- (D) Section 24 of BNS
பிரிவு 24

46. The right of private defence is contained in

'தற்காப்பு உரிமை' என்பது பின்வரும் பா.நி.ச. பிரிவு ஒன்றில் உள்ளடக்கமாக இருக்கிறது

- (A) Section 36 of BNS
பிரிவு 36
- (B) Section 28 of BNS
பிரிவு 28
- (C) Section 34 of BNS
பிரிவு 34
- (D) Section 31 of BNS
பிரிவு 31

47. The right to private defence is based on the natural instinct of

'தற்காப்பு உரிமை' என்பது பின்வரும் பா.நி.ச. பிரிவு ஒன்றில் உள்ளடக்கமாக இருக்கிறது.

- (A) Self-preservation
தன்னைப் பாதுகாத்தல்
- (B) Self-respect
தன்மரியாதை
- (C) Self-sufficiency
தன்னிறைவு
- (D) Self-reliance
தன்னை நம்புதல்

48. The consent is not a valid consent under section 28 of BNS

பின்வருவனவற்றுள் ஒரு நேர்வு பா.நி.ச பிரிவு 28 -ன் கீழ் செல்லுபடியாகக் கூடிய சம்மதம் அல்ல

- (A) It given under a fear of injury or misconception of fact

நிகழ்மை அல்லது பொருட்கூறு பற்றிய தவறான கருத்தாலோ அல்லது தீங்கு விளைவிக்கப்படும் என்கின்ற அச்சத்தாலோ கொடுக்கப்படும் சம்மதம்

- (B) It given by a person of unsound mind

புத்திசுவாதீனம் இல்லாதவரால் கொடுக்கப்படும் சம்மதம்

- (C) It given by a child below 12 years of age

12 வயதுக்குள் இருக்கும் குழந்தையால் கொடுக்கப்படும் சம்மதம்

- (D) All the above

மேற்கண்ட அனைத்தும்

49. The right to private defence is
'தற்காப்பு உரிமை' என்பது

- (A) Unrestricted
வரம்புடையதல்ல அல்லது கட்டுப்பாடற்றது
- (B) Subject to restriction contained in Section 37 of BNS
பா.நி.ச. பிரிவு 37-ன் கீழ் வரும் வரைமுறைக்குட்பட்டது
- (C) Subject to restriction contained in Chapter II of BNS
பா.நி.ச. அத்தியாயம் II உள்ளடங்கியுள்ள வரைமுறைக்குட்பட்டது
- (D) Subject to restriction contained in any other provision of BNS
பா.நி.ச. வின் எந்த வகையத்தின் வரைமுறைக்கும் உட்பட்டது

50. The right to private defence is available with respect of
'தற்காப்பு உரிமை' என்பது பின்வரும் ஒரு நேரவீல் கிடைக்கிறது

- (A) Harm to body
உடலுக்கு ஊறு ஏற்படும் போது
- (B) Harm to movable property
அசையும் சொத்துக்கு ஊறு ஏற்படும் போது
- (C) Harm to immovable property
அசையாத சொத்துக்கு ஊறு ஏற்படும் போது
- (D) All of the above
மேற்கண்ட அனைத்தும்

51. Right of private defence extends to causing death, under the circumstances laid down in
பின்வரும் பா.நி.ச. பிரிவு ஒன்றில் குழல்களின் முன்வைக்கப்படுவதில் தற்காப்பு உரிமை என்பது இறப்புக்கு காரணமான பரவெல்லையை கொண்டுள்ளது.

- (A) Section 38 and 39 of BNS
பா.நி.ச. பிரிவு 38 மற்றும் 39
- (C) Section 40 and 41 of BNS
பா.நி.ச. பிரிவு 40 மற்றும் 41
- (B) Section 39 and 40 of BNS
பா.நி.ச. பிரிவு 39 மற்றும் 40
- (D) Section 38 and 41 of BNS
பா.நி.ச. பிரிவு 38 மற்றும் 41

52. Every person has a right of private defence of his property or of any other person against certain offences affecting the property, has been provided

ஒவ்வொரு மனிதனும் தனது சொத்தையும் அல்லது பிறநபரின் சொத்தையும் அவைகளுக்கு எதிரான குற்றச்செயலினை எதிர்த்து தற்காத்து கொள்ளும் உரிமை பின்வரும் பா.நி.ச. பிரிவு ஒன்றில் வகையம் செய்யப்பட்டுள்ளது.

(A) Under Section 33 of BNS

பா.நி.ச. பிரிவு 33

(C) Under Section 35 of BNS

பா.நி.ச. பிரிவு 35

(B) Under Section 34 of BNS

பா.நி.ச. பிரிவு 34

(D) Under Section 36 of BNS

பா.நி.ச. பிரிவு 36

53. Right of private defence of property extending to causing death has been dealt with under

தன்னுடைய சொத்தை தற்காத்துக் கொள்ளும் உரிமையின் காரணமாக இறப்பு ஏற்படுவதைக் கொண்ட பரவெல்லையை அல்லது நீடித்தலை பின்வரும் பா.நி.ச. பிரிவு ஒன்றில் கையாளப்படுகிறது.

(A) Section 41 of BNS

பா.நி.ச. பிரிவு 41

(C) Section 39 of BNS

பா.நி.ச. பிரிவு 39

(B) Section 40 of BNS

பா.நி.ச. பிரிவு 40

(D) Section 30 of BNS

பா.நி.ச. பிரிவு 30

54. Right of private defence of the body extends to causing death has been dealt with under

ஒருவர் தனது உடலை தற்காத்துக் கொள்ளும் உரிமை என்பது இறப்புக்கான காரணமான பரவெல்லை கொண்டது என்பதை பின்வரும் பா.நி.ச. பிரிவு ஒன்றில் கையாளப்படுகிறது.

(A) Section 38 BNS

பா.நி.ச. பிரிவு 38

(C) Section 42 BNS

பா.நி.ச. பிரிவு 42

(B) Section 39 BNS

பா.நி.ச. பிரிவு 39

(D) Section 43 BNS

பா.நி.ச. பிரிவு 43

55. Section 44 of BNS extends the right of private defence, in case of apprehension of death, to causing

பா.நி.ச. பிரிவு 44-ன் படி மரணம் ஏற்படக்கூடிய அச்சம் போன்ற நேர்வுகளில் தற்காத்து உரிமையானது, பின்வரும் நேர்வு ஒன்றிற்கு காரணமாக விரிவடைகிறது அல்லது தொடர்கிறது.

(A) Any harm other than death to any innocent person

நிரபராதியான நபருக்கு மரணம் ஏற்படுவதை தவிர வேறு ஏதாவது ஒரு தீங்குறு செயலுக்கு

(B) Any harm other than grievous hurt to any innocent person

நிரபராதியான நபருக்கு கொடுங்காயத்தை ஏற்படுத்துவதை தவிர வேறு ஏதாவது ஒரு தீங்குறு செயலுக்கு

(C) Any harm including death to any innocent person

நிரபராதியான நபரின் மரணம் உட்பட வேறு ஏதாவது ஒரு தீங்குறு செயலுக்கு

(D) None of the above

மேற்கண்ட ஏதுமில்லை

56. Section 35 of BNS extends the right of private defence of property to the offence of

பா.நி.ச. பிரிவு 35-ன் கீழ் தற்காப்பு உரிமையை பின்வரும் செயல் ஒன்றுக்கு விரிவடைய செய்கிறது

(A) Cheating

ஏமாற்றுதல்

(B) Misappropriation

கையாடல்

(C) Theft and robbery

திருட்டு மற்றும் கொள்ளலை

(D) Criminal breach of trust

நம்பிக்கை மோசடிக்குற்றம்

57. 'Infancy' as an exception has been provided under

பின்வரும் பா.நி.ச. பிரிவு ஒன்றில் 'குழஷிப்பருவம்' (குழந்தை பருவம்) என்பதற்கான விலக்குக்கு வகையம் செய்யப்பட்டுள்ளது.

(A) Section 18 of BNS

பா.நி.ச. பிரிவு 18

(B) Section 19 of BNS

பா.நி.ச. பிரிவு 19

(C) Section 20 of BNS

பா.நி.ச. பிரிவு 20

(D) Section 22 of BNS

பா.நி.ச. பிரிவு 22

58. Section 20 of BNS lays down the rule of

பா.நி.ச. பிரிவு 20 பின்வரும் ஒன்றைப் பற்றிய விதியை முன்வைக்கிறது

(A) Wholly incapax

முழுவதும் தன் செயலைப் பற்றிய பின்விளைவை அறியும் மனமுதிர்த்தி இல்லாமை

(B) Partially incapax

பகுதியாக தன் செயலைப் பற்றிய பின்விளைவை அறியும் மனமுதிர்த்தி இருத்தல்

(C) Both (A) and (B)

(A) மற்றும் (B) ஆகிய இரண்டும்

(D) Either (A) or (B)

(A) அல்லது (B) ஏதேனும் ஒன்று

59. Under section 18 of BNS, the exception of accident is available when an offence is committed while

பா.நி.ச. பிரிவு 18 ன் கீழ் பின்வரும் நேர்வு ஒன்றில் ‘விபத்து’ என்பது குற்றச் செயலாளாலும் விலக்காக கிடைக்கின்றது.

(A) Doing a lawful act in a lawful manner by lawful means

சட்டப்படியான ஒரு செயலை சட்டப்படியான முறையில் சட்டத்தின் வழியில் செய்யும் போது விலக்காகிறது

(B) Doing a lawful act in any manner by any means

ஒரு சட்டப்படியான செயலை எந்த வகையிலும் எந்த வழியில் செய்தாலும் அது விலக்காகிறது

(C) Doing a lawful act in a lawful manner by any means

ஒரு சட்டப்படியான செயலை சட்டப்படியான வழியில் எந்த வகையில் செய்தாலும் அது விலக்காகிறது

(D) All the above

மேற்கண்ட அனைத்தும்

60. Right to private defence is
 'தற்காப்பு உரிமை' என்பது
- (A) Available under all circumstances
 எல்லா சூழல்களிலும் பெறக்கூடியதாக இருக்கிறது
 - (B) Available where there is time to have the resource to the protection of public authorities
 பொதுநல் அதிகாரிகளின் பாதுகாப்பை நாடுவதற்கு கால அவகாசம் இருக்கும் நேரத்தில் பெறக்கூடியது
 - (C) Available where there is no time to have the resource to the protection of public authorities
 பொதுநல் அதிகாரிகளின் பாதுகாப்பை நாடுவதற்கு கால அவகாசம் இல்லாத நேரத்தில் பெறக்கூடியது
 - (D) All of the above
 மேற்கண்ட அனைத்தும்
61. Under section 36 of BNS right to private defence also is available against a பா.நி.ச பிரிவு 36-ன் கீழ் தற்காப்பு உரிமை என்பது பின்வருவனவற்றுள் ஒன்றுக்கு கிடைக்கிறது
- (A) Person of unsound mind
 புத்திசவாதீனம் இல்லாத நபருக்கும்
 - (B) Person who does not have maturity of understanding
 அறிந்துகொள்ளும் மனமுதிர்க்கி இல்லாதவருக்கும்
 - (C) Both (A) and (B)
 (A) மற்றும் (B) ஆகிய இரண்டும் சரியானது
 - (D) Neither (A) or (B)
 (A) வும் அல்ல மற்றும் (B) வும் அல்ல
62. For a defence of intoxication, to escape criminal liability, the degeneration of mental faculties
- ஒரு குற்றச் செயலின் பொறுப்படைவிலிருந்து தப்பிப்பதற்கு 'குடிபோதை' என்பதை மறுப்புரை வாதமாக கொள்வதற்கு மனதால் அறியும் திறனின் குறைபாடு என்பது
- (A) Must be total
 முழுமையான குறைபாடாக இருக்க வேண்டும்
 - (B) Must be partial
 பகுதியான குறைபாடாக இருக்க வேண்டும்
 - (C) Both (A) and (B)
 (A) மற்றும் (B) ஆகிய இரண்டும் சரியானது
 - (D) Only (B) above is correct and (A) is incorrect
 (B) மட்டுமே சரியானது மற்றும் (A) தவறானது

63. Right of private defence is not available
 தற்காப்பு உரிமை பின்வரும் ஒரு நேரவில் வரும் நபருக்கு கிடையாது
- (A) To the aggressor
 பிறரது உரிமையை மீறி தாக்குதல் செய்பவருக்கு தற்காப்பு உரிமை கிடையாது
- (B) To the person who is attacked
 தாக்கப்பட்டவருக்கு தற்காப்பு உரிமை கிடையாது
- (C) To the aggressor against an act done in private defence by the person attacked
 தாக்கப்பட்டவர் தன்னை தற்காத்துக்கொள்ள தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக ஒரு செயலை புரியும் போது தாக்குதல் நடத்தியவருக்கு தற்காப்பு உரிமை கிடையாது
- (D) Only (A) and (C) are correct
 (A) மற்றும் (C) ஆகிய இரண்டுமே சரியானது
64. In case of assault causing reasonable apprehension of death or of grievous hurt, the right of private defence extends voluntarily
 தாக்குதல் என்பது ஒருவருக்கு இறப்பை அல்லது கொடுங்காயத்தை ஏற்படுத்தலாம் என்கின்ற நியாயமான அச்சத்தின் காரணமாக ஏற்படும் சில நேரவுகளில் தற்காத்துக் கொள்ளும் உரிமை தன்னிச்சையாக பின்வரும் ஒரு நேரவுக்கு பரவுகிறது அல்லது நீட்டிக்கிறது.
- (A) Causing grievous hurt
 கொடுங்காயத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாதல்
- (B) Causing death
 இறப்புக்கு காரணமாதல்
- (C) Causing any harm other than death
 இறப்பை தவிர பிறவகையில் தீங்குறுதல் செய்வதற்குக் காரணமாதல்
- (D) Causing any harm other than death or grievous hurt
 இறப்பு அல்லது கொடுங்காயத்தை தவிர பிறவகையில் தீங்குறுதல் செய்வதற்குக் காரணமாதல்
65. In case of kidnapping and abduction the right of private defence extends voluntarily causing
 பின்னைப்பிடித்தல் மற்றும் ஆட்கடத்தல் போன்ற நேரவுகளில் பின்வரும் நேரவு ஒன்றுக்கு தற்காப்பு உரிமை தனது பரவெல்லையை தன்னிச்சையாக நீட்டிக்கிறது.
- (A) Any harm other than death
 இறப்பு தவிர ஏதாவது தீங்குறுதலை உண்டாக்க காரணமாதல்
- (B) Any harm other than death and grievous hurt
 இறப்பு மற்றும் கொடுங்காயம் தவிர காரணமாதல் வேறு ஏதாவது தீங்குறுதலை உண்டாக்க காரணமாதல்
- (C) Causing any harm other than grievous hurt
 இறப்பு உட்பட ஏதாவது தீங்குறுதலை உண்டாக்க காரணமாதல்
- (D) Both (B) and (C)
 (B) மற்றும் (C) ஆகிய இரண்டும்

66. Right of private defence is not available

பின்வருவனவற்றுள் ஒன்றுக்கு தற்காப்பு உரிமை கிடைக்காது

(A) Against any act which in itself is not an offence

இரு செயல் குற்றச்செயலாக தானாகவே இல்லாமலிருக்கும் போது அந்த செயலுக்கு எதிராகக் கிடைக்காது

(B) Against any act which is not legal wrong

எந்த செயல் சட்டப்படியாக தீங்கானது அல்லவோ அந்த செயலுக்கு எதிராக கிடைக்காது

(C) Against any act which is a moral wrong

நல்லொழுக்கத்தின் படி தீங்கான செயலுக்கு எதிராக கிடைக்காது

(D) All the above

மேற்கண்ட அனைத்தும்

67. In the BNS, the word 'woman' denotes

பா.நி.ச. ன் படி 'பெண்' என்ற சொல் யாரை குறிக்கிறது

(A) A major woman

பருவடைந்த பெண்

(B) An unmarried woman

திருமணமாகாத பெண்

(C) A woman of any age

எல்லா வயது பெண்களும்

(D) A married woman

திருமணமான பெண்

68. In which section of BNS, 'public servant' is defined?

'பொது ஊழியர்' எனும் சொல் பா.நி.ச. எந்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(A) Section 2(14)

பிரிவு 2(14)

(B) Section 2(22)

பிரிவு 2(22)

(C) Section 2(28)

பிரிவு 2(28)

(D) Section 2(16)

பிரிவு 2(16)

69. 'Counterfeit' under BNS is defined in

பா.நி.ச. எந்த பிரிவு 'கள்ளத் தயாரிப்பு' பற்றி குறிக்கிறது

(A) Section 2(31)

பிரிவு 2(31)

(B) Section 2(4)

பிரிவு 2(4)

(C) Section 2(6)

பிரிவு 2(6)

(D) Section 2(17)

பிரிவு 2(17)

70. Which one of the following sections of the BNS defines, 'Voluntarily'?
 'தன்னிச்சையாக' என்ற சொல் பா.நி.ச. எந்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது?
- (A) Section 2(33)
 பிரிவு 2(33)
- (B) Section 2(38)
 பிரிவு 2(38)
- (C) Section 2(37)
 பிரிவு 2(37)
- (D) Section 2(36)
 பிரிவு 2(36)
71. Which section deals with public servant framing incorrect records or writing with intent to save person from punishment or property from forfeiture?
 பா.நி.ச. எந்த பிரிவு தண்டனையினின்றும், ஆளைக் காக்கும் அல்லது தண்டனை இழப்பினின்றும் சொத்தை காக்கும் உட்கருத்துடன் பொது ஊழியர் சரியானதல்லாத பதிவை அல்லது எழுத்துக் குறிப்பை வணைதல் பற்றி குறிப்பிடுகிறது?
- (A) Section 242 BNS
 பிரிவு 242
- (B) Section 258 BNS
 பிரிவு 258
- (C) Section 256 of BNS
 பிரிவு 256
- (D) Section 246 of BNS
 பிரிவு 246
72. Which section denotes "Aiding escape of, rescuing or harbouring the prisoner of State or War"?
 பா.நி.ச. எந்த பிரிவு அரசுக் கைதியை அல்லது போர் கைதியை தப்பிச் செல்ல உதவுதல், அவரை மீட்டல் அல்லது அவருக்கு புகலளித்தல் பற்றி கூறுகிறது?
- (A) Section 156 BNS
 பிரிவு 156
- (B) Section 158 BNS
 பிரிவு 158
- (C) Section 159 BNS
 பிரிவு 159
- (D) Section 167 BNS
 பிரிவு 167
73. What is the maximum punishment for escape of prisoner from confinement or custody negligently suggested by public servant under section 261 of BNS?
 பா.நி.ச. 261 ன் படி, அடைத்து வைக்கப்பட்டதிலிருந்து அல்லது காவலிலிருந்து பொது ஊழியர் தம் அசட்டையால் கைதியை தப்பிச் செல்லவிட்டால், அப்பொழுது ஊழியருக்கு வழங்கப்படும் அதிகப்பட்ச தண்டனை?
- (A) 2 years of Simple Imprisonment
 2 ஆண்டுகள் மெய்க்காவல்
- (B) 2 years of Rigorous Imprisonment
 2 ஆண்டுகள் கடுங்காவல்
- (C) 3 years of Simple Imprisonment
 3 ஆண்டுகள் மெய்க்காவல்
- (D) 4 years of Rigorous Imprisonment
 4 ஆண்டுகள் கடுங்காவல்



74. 'Movable property' under BNS is defined
பா.நி.ச. எந்த பிரிவு அசையும் சொத்தை பற்றி குறிக்கிறது
- (A) Section 2(18) BNS
பிரிவு 2(18)
(C) Section 2(23) BNS
பிரிவு 2(23)
- (B) Section 2(21) BNS
பிரிவு 2(21)
(D) Section 2(26) BNS
பிரிவு 2(26)
75. The word 'injury' in section 2(14) of BNS denotes harm illegally caused to
பா.நி.ச எந்த பிரிவு 2(14) ன் கீழ் 'கேடு' அல்லது 'ஊறு' என்பது எதை குறிக்கிறது.
- (A) Body
உடல்
(C) Mind and reputation
மனம் மற்றும் பெயருக்கோ
- (B) Property
சொத்து
(D) All the above
மேற்காணும் அனைத்தும்
76. The term of life imprisonment under BNS, 2023 is,
பா.நி.ச 2023 -ன் படி ஆயுள் தண்டனை என்பது எத்தனை வருடம்?
- (A) 14 years
14 வருடம்
(C) Whole of natural life
வாழ்நாள் முழுவதும்
- (B) 20 years
20 வருடம்
(D) 10 years
10 வருடம்
77. Which one of the following section of the BNS, 2023 defines the word 'Act'?
'செய்கை' எனும் சொல் பா.நி.ச. எந்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது?
- (A) Section 2(25)
பிரிவு 2(25)
(C) Section 2(5)
பிரிவு 2(5)
- (B) Section 2(1)
பிரிவு 2(1)
(D) Section 2(23)
பிரிவு 2(23)

78. Under BNS against which crime, the right of private defence is not available?
பா.நி.ச.வில் எந்த குற்றத்திற்கு தற்காப்பு உரிமை வழங்கப்படவில்லை?

(A) Criminal trespass

குற்றச்செயலில் ஈடுபட அத்துமீறி நுழைதல்

(B) Forgery

எமாற்றுதல்

(C) Mischief by fire

தீ மூலம் ஊறு விளைவித்தல்

(D) Robbery

கொள்ளை

79. 'Electronic Record' under BNS is defined in

பா.நி.ச. எந்த பிரிவு மின்னணு பதிவுரு பற்றி குறிக்கிறது.

(A) Section 2(8)

பிரிவு 2(8)

(B) Section 2(39)

பிரிவு 2(39)

(C) Section 2(20)

பிரிவு 2(20)

(D) Section 2(36)

பிரிவு 2(36)

80. In which of the following the right to private defence of property does not extend to causing of death?

கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சொத்தை பொறுத்து தற்காப்பு உரிமை மரணத்தை விளைவிக்கும் அளவிற்கு போகக்கூடாது?

(A) Robbery

கொள்ளை

(B) House breaking by night

இரவில் வீடு புகுந்து திருடுதல்

(C) Mischief by fire

தீ மூட்டி ஊறு விளைவிப்பது

(D) House trespass

அத்துமீறி வீட்டிற்கு நுழைதல்

81. In the right of private defence is available

பா.நி.ச வில் தற்காப்பு உரிமை யாருக்கு வழங்கப்படுகிறது?

(A) Only to adults

வயது வந்தோருக்கு மட்டும்

(B) Only for children and woman

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மட்டும்

(C) Only to the public servants

அரசு அதிகாரிக்கு மட்டும்

(D) To all

அனைவருக்கும்

82. “Offence” is defined under

“குற்றம்” என்ற சொல் பா.நி.ச. எந்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது?

- | | |
|--|--|
| (A) Section 2(26) of BNS
பிரிவு 2(26) | (B) <input checked="" type="checkbox"/> Section 2(24) of BNS
பிரிவு 2(24) |
| (C) Section 2(16) of BNS
பிரிவு 2(16) | (D) Section 2(18) BNS
பிரிவு 2(18) |

83. “Public Servant voluntarily allowing prisoner of state or war to escape” is defined under which section of BNS

பா.நி.ச. எந்த பிரிவு அரசு கைதியை அல்லது போர் கைதியை தப்பிச் செல்ல தன்னிச்சையாக அனுமதிக்கின்ற பொது ஊழியம் பற்றி குறிப்பிடுகிறது?

- | | |
|--------------------------------------|--|
| (A) Section 150 of BNS
பிரிவு 150 | (B) <input checked="" type="checkbox"/> Section 156 of BNS
பிரிவு 156 |
| (C) Section 162 of BNS
பிரிவு 162 | (D) Section 168 of BNS
பிரிவு 168 |

84. What is the maximum punishment for the public servant negligently suffering the prisoner of state or war to escape under section 157 of BNS?

பா.நி.ச. எந்த பிரிவு 157-ன் கீழ் கைதி அல்லது போர் கைதியை தப்பித்துச் செல்ல அச்ட்டையாக விட்டுவிடும் போது ஊழியருக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை?

- | | |
|--|--|
| (A) 7 years of Rigorous Imprisonment
7 வருடம் கடுங்காவல் மற்றும் அபராதம் | |
| (B) <input checked="" type="checkbox"/> 3 years of Simple Imprisonment
3 வருடம் மெய்க்காவல் மற்றும் அபராதம் | |
| (C) 7 years of Simple Imprisonment
7 வருடம் மெய்க்காவல் மற்றும் அபராதம் | |
| (D) 3 years of Rigorous Imprisonment
3 வருடம் கடுங்காவல் மற்றும் அபராதம் | |

85. The word ‘good faith’ is defined in the BNS in

‘நல்லெண்ணம்’ எனும் சொல் பா.நி.ச. எந்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது?

- | | |
|--|--|
| (A) Section 2(7) of BNS
பிரிவு 2(7) | (B) Section 2(15) of BNS
பிரிவு 2(15) |
| (C) <input checked="" type="checkbox"/> Section 2(11) of BNS
பிரிவு 2(11) | (D) Section 2(10) of BNS
பிரிவு 2(10) |

86. According to Section 6 of BNS code, what is the term of imprisonment for life?
 பா.நி.ச. எந்த பிரிவு 6ன் ஆயுள் தண்டனையை கணக்கிட எத்தனை வருடம் நிர்ணயிக்கப்படுகிறது?
- (A) 20 years
 20 வருடம்
- (B) 14 years
 14 வருடம்
- (C) 16 years
 16 வருடம்
- (D) 12 years
 12 வருடம்
87. Which of the following punishment cannot be awarded under Bharatiya Nyaya Sanhita?
 கீழே குறிப்பிடப்பட்டுள்ள எந்த தண்டனை தற்போது இந்திய தண்டனை சட்டத்தின் படி வழங்க இயலாது?
- (A) Forfeiture of property
 சொத்தின் தண்ட இழப்பு
- (B) Rigorous imprisonment
 கடுங்காவல் தண்டனை
- (C) Transportation for life
 நாடு கடத்தல்
- (D) Death
 மரண தண்டனை
88. The protection against double jeopardy is contained in
 ஒரே குற்றத்திற்கு இரண்டு தண்டனை அளிப்பதிலிருந்து விலக்கு அளிக்கும் பா.நி.ச. பிரிவு எது?
- (A) Section 13 of BNS
 பிரிவு 13
- (B) Section 9 of BNS
 பிரிவு 9
- (C) Section 25 of BNS
 பிரிவு 25
- (D) Section 5 of BNS
 பிரிவு 5
89. Under which section of BNS the act of a person of unsound mind is not an offence?
 பா.நி.ச. எந்த பிரிவின் படி, புத்திசவாதீனம் இல்லாத ஒருவரின் செயல் குற்றமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது?
- (A) Section 20 of BNS
 பிரிவு 20
- (B) Section 22 of BNS
 பிரிவு 22
- (C) Section 25 of BNS
 பிரிவு 25
- (D) Section 28 of BNS
 பிரிவு 28

90. Commutation of sentence of imprisonment for life is done under BNS in
 பா.நி.ச எந்த பிரிவில் ஆயுள் தண்டனையை மாற்றுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
- (A) Section 4 of BNS
 பிரிவு 4
- (C) Section 6 of BNS
 பிரிவு 6
- (B) Section 12 of BNS
 பிரிவு 12
- (D) Section 5 of BNS
 பிரிவு 5
91. Which section of the BNS with the defence of involuntary intoxication?
 பா.நி.ச. எந்த பிரிவில், தமது விருப்பத்திற்கு மாறாக உண்டாக்கப்பட்ட குடிபோதை காரணமாக நிதானித்து பார்க்கும் திறனற்ற ஒருவரின் செய்கையை பொதுவிலக்காக கருதப்படுகிறது?
- (A) Section 21 of BNS
 பிரிவு 21
- (C) Section 26 of BNS
 பிரிவு 26
- (B) Section 23 of BNS
 பிரிவு 23
- (D) Section 28 of BNS
 பிரிவு 28
92. Under which section of the BNS Right to private defence of property extends to causing death?
 பா.நி.ச எந்த பிரிவு சொத்தை பொருத்து தற்காப்பு உரிமை மரணத்தை விளைவிக்கும் என்பதை குறிப்பிடுகிறது?
- (A) Section 41 BNS
 பிரிவு 41
- (C) Section 39 BNS
 பிரிவு 39
- (B) Section 40 BNS
 பிரிவு 40
- (D) Section 38 BNS
 பிரிவு 38
93. Which one of following set of sections of BNS provides for the right of private defence?
 பா.நி.ச. வில் எந்த பிரிவிலிருந்து எந்த பிரிவு வரை தற்காப்பு உரிமை பற்றி குறிப்பிடுகின்றது?
- (A) Section 45 to 60 BNS
 பிரிவு 45 – 60
- (C) Section 14 to 43 BNS
 பிரிவு 14 – 43
- (B) Section 147 to 161 BNS
 பிரிவு 147 – 161
- (D) Section 34 to 44 BNS
 பிரிவு 34 – 44

94. Which chapter of BNS says about “Punishments”?
பா.நி.ச. வில் “தண்டனை” பற்றி குறிப்பிட்டுள்ள அத்தியாயம் எது ?
- (A) Chapter I
அத்தியாயம் I
(C) Chapter II
அத்தியாயம் II
- (B) Chapter III
அத்தியாயம் III
(D) Chapter IV
அத்தியாயம் IV
95. Which section of BNS defined the word “appropriate Government”?
பா.நி.ச. எந்த பிரிவு “உரிய அரசாங்கம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் அளிக்கிறது ?
- (A) Section 15 of BNS
பிரிவு 15
(C) Section 5 of BNS
பிரிவு 5
- (B) Section 7 of BNS
பிரிவு 7
(D) Section 16 of BNS
பிரிவு 16
96. Which section of the BNS deals voluntary intoxication?
பா.நி.ச. எந்த பிரிவு, தன்னிச்சையான குடிபோதை பற்றி குறிப்பிடுகிறது ?
- (A) Section 22 BNS
பிரிவு 22
(C) Section 24 BNS
பிரிவு 24
- (B) Section 32 BNS
பிரிவு 32
(D) Section 37 BNS
பிரிவு 37
97. Which section of BNS dealt with “Communication of sentence of death”?
பா.நி.ச எந்த பிரிவில் “மரண தண்டனையை மாற்றுதல்” குறித்து குறிப்பிடப்படுகிறது ?
- (A) Section 5A
பிரிவு 5A
(C) Section 7
பிரிவு 7
- (B) Section 5
பிரிவு 5
(D) Section 11
பிரிவு 11

98. Which section of BNS deals with ‘Act of Judge when actions judicially’?
பா.நி.ச. வில் நீதிமுறையில் செயல்படும்போது நீதிபதி செய்கைக்கு எந்த பிரிவு குற்றத்திலிருந்து விளக்களிக்கிறது?

- | | |
|------------------------------------|------------------------------------|
| (A) Section 14 of BNS
பிரிவு 14 | (B) Section 15 of BNS
பிரிவு 15 |
| (C) Section 16 of BNS
பிரிவு 16 | (D) Section 20 of BNS
பிரிவு 20 |

99. Right of private defence is provided under the following provision of BNS
பா.நி.ச. எந்த பிரிவு ‘தற்காப்பு உரிமை’ பற்றி குறிப்பிடுகிறது?

- | | |
|------------------------------------|------------------------------------|
| (A) Section 34 of BNS
பிரிவு 34 | (B) Section 30 of BNS
பிரிவு 30 |
| (C) Section 33 of BNS
பிரிவு 33 | (D) Section 43 of BNS
பிரிவு 43 |

100. If an offender is sentenced to imprisonment for a term exceeding one year, the term of solitary confinement shall not exceed
ஒரு குற்றவாளிக்கு ஒரு வருடத்திற்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்படும் போது, பின்வருவனவற்றுள் ஒரு கால இடைவெளிக்கு மிகாமல் குற்றவாளி தனித்து சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

- | | |
|-------------------------------------|-----------------------------------|
| (A) One month
ஒரு மாதம் | (B) Two months
இரண்டு மாதங்கள் |
| (C) Three months
மூன்று மாதங்கள் | (D) Six months
ஆறு மாதங்கள் |